



REF: POEL/BNS/ BSE/2025-26/30
JULY 22, 2025

BSE LIMITED
PHIROZE JEEJEEBHOY TOWERS
DALAL STREET
MUMBAI- 400001

Scrip Code – 539195

DEAR SIR,

Sub: Notice published in Newspapers regarding opening of Special Window for re-lodgement of transfer requests of physical shares.

Ref: Regulation 30 SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025

Pursuant to Regulation 30 & 47 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of newspaper advertisements regarding facilitation to eligible shareholders for re-lodgement of transfer requests of physical shares, published on July 22, 2025 in the Trinity Mirror (English Newspaper) and Makkal Kural (Tamil Newspaper) in accordance with SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97, dated July 2, 2025.

This for your information and records.

Thanking You,

Yours faithfully,

For **POCL ENTERPRISES LIMITED**

AASHISHKUMAR KAILASH CHAND JAIN

AASHISH KUMAR K JAIN
COMPANY SECRETARY & FINANCE HEAD

Digitally signed by AASHISHKUMAR KAILASH CHAND JAIN
DN: c=IN, postalCode=600001, st=TAMIL NADU, street=32
3RD FLOOR NARAYANA MUDALI STREET SOWCARPET,
I=CHENNAI, o=Personal,
serialNumber=Bac9136bb8e4eafa2160dd33057157225
d7db445de3abef1f5e0365d5020,
pseudoym=Kc3ab871277c056909587a2189cf994,
2.5.4.20=a7ab8ab7836275d977c4343e263ce99660d0914
20c518983106571a06d6d102,
email=CORRELATIONS@POEL.IN, cn=AASHISHKUMAR
KAILASH CHAND JAIN
Date: 2025.07.22 17:02:58 +05'30'

Willington Crescent, 1st Floor, No. 6/2, Pycrofts Garden Road, Nungambakkam, Chennai - 600 006.

Phone : +91 -44-4914 5454 E-mail : info@poel.in Website : www.poel.in

CIN : L52599TN1988PLC015731

AN ISO CERTIFIED COMPANY

Women's participation in GST registrations on rise: SBI report

New Delhi, July 22: India has added over 1.52 crore active Goods and Services Tax (GST) registrations, and women are playing an increasingly visible role in the formal economy. According to a new report by SBI's Economic Research Department, one in five registered GST taxpayers now includes at least one woman, while 14% of all registered entities are entirely female-led (based on business constitution). This trend is especially strong in private limited companies and LLPs, suggesting that increasing formalization and corporate activity are supporting more equitable

gender representation in business.

"This data, along with women accounting for 15% of all income tax payers and 40% of total bank deposits, reflects growing women empowerment," said Dr. Soumya Kanti Ghosh, Group Chief Economist, Advisor at SBI.

Between FY21 and FY25, gross GST collections have doubled, with average monthly revenues now reaching Rs2 lakh crore. The top five states contribute 41% of total collections, and six states have surpassed Rs1 lakh crore in annual GST revenue. In these states, the share of

Integrated GST (IGST) in total domestic collections exceeds 30%, highlighting the role of large states in driving tax growth across the country.

July 1 marked eight years since GST was introduced in 2017, replacing a complex web of indirect taxes with a unified system. It has simplified compliance, lowered costs for businesses, and enabled smoother interstate trade—laying the groundwork for a more transparent and efficient economy.

The report notes that GST's impact is becoming more uniform across the country. "Our findings show a convergence

pattern that peaks in FY25, indicating GST is having a broad-based equalising effect," Dr. Ghosh said.

Interestingly, the report points out that some economically strong states—like Tamil Nadu, Telangana, Kerala, Andhra Pradesh, and Karnataka—have a lower share of active GST taxpayers compared to their share in the Gross State Domestic Product (GSDP). In contrast, states like Uttar Pradesh, Bihar, and Gujarat have a higher share of GST registrations than their GSDP share, suggesting untapped potential for tax growth in these regions.

Indian life insurers register growth in new business, premium collections

Chennai, July 22: The Life Insurance Council has released updated industry business numbers for June 2025, highlighting a remarkable performance by Indian life insurers. New business premiums (NBPs) underwritten by Indian life insurers achieved a year-on-year growth, risen by 4.25% compared to the same period last year. Premium collections increased from Rs89,726.7 crore to Rs93,544.54 crore, underscoring the robust momentum in the sector. Individual single premiums showed remarkable

growth, rising by 21.91% year-on-year to reach Rs4,661.52 crore in June 2025, with a year-to-date growth of 11.56%. Similarly, individual non-single premiums increased by 9% in June 2025, amounting to Rs9,058.63 crore, while year-to-date collections were 4.42% higher than the corresponding period last year.

According to data released by the Life Insurance Council, combined individual premium collections demonstrated strong performance, registering a 13.07% increase in June 2025 and a 6.72% growth on a year-to-date

basis. This growth is attributed to life insurers' focused efforts on encouraging first-time buyers to purchase essential life insurance solutions, thereby strengthening the foundation for future industry expansion.

The strong new business figures for the Indian life insurance industry for June 2025 reflects the sector's continued growth and expanding reach across the country. Driven by increasing demand for enhanced insurance protection from both individual and corporate consumers, the industry has recorded significant gains in premium collections and agent network expansion.

The life insurance industry also witnessed significant progress in expanding its distribution network. Over 242,901 individual life insurance agents were added recently, resulting in a 1.02% growth in the cumulative agent count. This expansion, coupled with rapid digitization initiatives undertaken by insurers, is expected to further enhance insurance penetration and fuel new business premium growth in the current fiscal year and beyond.

L&T Finance profit rises 10% at Rs.701 cr

Chennai, July 22: L&T Finance Ltd. (LTF), one of India's leading Non-Banking Financial Companies (NBFCs), reported a consolidated Profit After Tax (PAT) of Rs.701 crore for the quarter ended June 30, 2025, marking a 10% increase quarter-on-quarter and a 2% rise year-on-year. The company also achieved its highest-ever consolidated loan book of Rs.1,02,314 crore, up 15% YoY.

The retail loan book grew to Rs.99,816 crore, reflecting an 18% YoY rise, with retail disburse-

ments for the quarter reaching Rs.17,522 crore also up 18% YoY. Retailisation stood at 98% for Q1 FY26, surpassing LTF's Lakshya 2026 strategic target.

In a significant development, LTF secured its debut investment-grade credit ratings from international agencies. S&P Global Ratings assigned a "BBB-" long-term and "A-3" short-term issuer credit rating with a Positive outlook, while Fitch Ratings assigned "BBB-" long-term foreign and local currency IDRs with a

Stable outlook. These ratings, on par with India's sovereign credit rating, will enhance LTF's ability to tap into global capital markets and expand its funding base.

LTF also continued advancing its digital capabilities. Its proprietary AI-powered credit engine, Project Cyclops, has been deployed in SME Finance and expanded in Two-wheeler and Farm finance segments. The tool is designed to enhance credit underwriting precision and efficiency.

Commenting on the

Q1 results, Sudipta Roy, Managing Director & CEO of LTF, said: "Despite a challenging macro environment, our focus on creditworthy customer acquisition, strong collection efficiency, and robust credit frameworks helped us deliver resilient performance."

Reaching a consolidated book of over Rs.1 lakh crore is a major milestone. Our new Gold Loan product and international credit ratings position us well for long-term growth and funding diversification."

Extramarks to unveil Extra Intelligence at AI Showcase

Chennai, July 22: Extramarks, one of India's leading EdTech companies, is gearing up to host a landmark AI Showcase on July 28, 2025, where it will unveil its forward-looking vision for the future of education — one where intelligence drives every classroom. At the heart of this event will be the global launch of Extra Intelligence, an all-encompassing suite of AI-first features designed to transform education. The platform aims to make classrooms more adaptive, teaching more imaginative,

and learning deeply personalized — integrating intelligence, inclusivity, and innovation across the learning experience.

Built on years of collaboration with top schools in India and globally, Extra Intelligence reflects a deep understanding of the needs of educators, students, and institutions alike. The platform promises to empower all stakeholders in the education ecosystem with AI-powered tools that support better outcomes and more meaningful engagement.

"This event marks a shift from what education has been, to what it truly can be," said Ritvik Kulkshrestha, CEO of Extramarks. "We're excited to present a bold but purposeful vision — to make education not just smarter, but also more inclusive and empowering."

The AI Showcase is expected to attract educators, school leaders, EdTech experts, tech enthusiasts, and policymakers from across India.

India's hiring outlook remains strong despite slight dip: Survey

Chennai, July 22: India's hiring sentiment has eased slightly heading into Q3 2025, with a Net Employment Outlook (NEO) of 42%, according to ManpowerGroup's latest survey. While this marks a 1-point drop from the previous quarter, it reflects a 12-point increase year on year, signaling continued employer confidence.

The upbeat outlook is fueled by robust activity in private services and optimism around shifting global trade dynamics, particularly with respect to China. Key sectors driving hiring include IT, Energy

& Utilities, and Financial Services, with companies expanding and embracing digital transformation.

Sandeep Gulati, Managing Director of ManpowerGroup India and Middle East, noted a shift from volume hiring to building agile, digitally skilled teams. Despite global uncertainties, 82% of Indian employers are boosting automation investments, and 67% are reshaping workforce strategies to meet evolving skill demands.

Key Q3 Highlights: 54% of employers plan to hire, 32% expect no change, 12% foresee cuts, and 2% are unsure.

Energy & Utilities leads sectors with a record-high NEO of 50%, up 18 points from last year.

The North region is the most competitive, with a 46% NEO, followed by East (44%), West (41%), and South (36%).

Among large organizations (1,000-4,999 employees), hiring intent is strongest at 52%, despite a 6-point quarterly dip.

India remains a standout globally in employment optimism, positioning itself as a key hub in the evolving global job market.

Samsung, Sathya unveil Galaxy Z Fold 7 at Phoenix

Chennai, July 22: The much-anticipated Samsung Galaxy Z Fold 7 was officially unveiled in collaboration with SATHYA, one of South India's most trusted electronics retail chains. The launch event drew in crowds of tech enthusiasts, shoppers, and fans alike.

Adding star power to the spec-

tacular launch was National Award-winning actress Aparna Balamurali, who wrote and starred in the Director of SATHYA, and Mr. Sathyanarayanan, General Manager of SATHYA, whose presence elevated the excitement around the new launch.

The highlight of the event was the hands-on experience zones,

where customers got a first look at the Samsung Galaxy Z Fold 7, exploring its cutting-edge features, immersive displays, and enhanced multitasking capabilities. Experts from Samsung and SATHYA were on hand to offer demos and answer queries, making the experience both informative and interactive.

This major order also strengthens the "Make in India for the World" vision, highlighting India's rising prominence as a reliable manufacturing hub for advanced environmental and energy technologies.

Godrej secures landmark global order for carbon capture equipment in Europe

Chennai, July 22: The Process Equipment division of the Godrej Enterprises Group has secured a prestigious international order to manufacture and supply its largest-ever equipment for a Carbon Capture, Utilization, and Storage (CCUS) facility in Europe. Engineered for high-efficiency CO₂ separation and capture, this equipment marks a new milestone in both scale and complexity for the company — and showcases India's growing capabilities in precision heavy manufacturing.

This will be the largest equipment ever delivered by Godrej, underscoring its engineering expertise and reinforcing its leadership in the clean energy sector. Currently, 70% of the division's revenue comes from exports, and with the global push toward renewables, the company is actively expanding its footprint across new international markets.

In recent years, Godrej Enterprises Group has emerged as a preferred supplier of critical process

equipment to global energy and industrial giants, especially in the clean technology space.

Hussain Shariyar, Executive Vice President & Business Head of the Process Equipment Division, stated,

"At Godrej, sustain-

ability is not just a strategy — it's a core belief that drives our operations, innovations, and partnerships. This order, combined with our recent CII GreenCo Platinum recognition, reaffirms our commitment to building a cleaner, more resilient future."

This major order also strengthens the "Make in India for the World" vision, highlighting India's rising prominence as a reliable manufacturing hub for advanced environmental and energy technologies.

Andslite honours achievers with awards

Chennai, July 22: ANDSLITE Pvt Ltd, a leading manufacturer of torch lights and lighting solutions, recently held a distributor meet and awards ceremony in Yercaud, Tamil Nadu. Around 25 top performers from the region were honoured for their outstanding contributions.

The event, organized by stockists Mr. Saravanan (Morea Products Pvt Ltd, Dharmapuri) and Mr. Thamamani (Sudha Marketing, Salem), also

featured the launch of new products. Distributors, partners, and employees participated in the gathering, which highlighted the company's focus on quality and innovation.

The awards ceremony recognized achievers in various categories, with Laxmi Marketing from Hosur winning the Best Sales Award.

The Directors of ANDSLITE Pvt Ltd expressed pride in their distributors' efforts and reaffirmed

their commitment to excellence and growth. Additional spot booking

offers and annual targets for distributors were also announced.

SAMBANDAM SPINNING MILLS LIMITED

Regd. Office: P.B.No.1, KANAKAR NAGAR COLONY, SALEM 636 014.
CN: 1731222377/000073, MO: 972547970
E-mail id: corporate@sambandam.com & cs@sambandam.com
website: www.sambandam.com

NOTICE

SPECIAL WINDOW FOR RE-LODGE-MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MRSD-Pd/P/ CIR/2025/97 dated July 02, 2025, shareholders are informed that a special window is opened only for re-lodgement of transfer deed, lodged prior to 31st April 2019, and which were rejected/returned/not attended to, due to deficiency in the documents/procedure or otherwise.

This facility of re-lodgement will be available from 7th July 2025 to 6th January 2026 as per above said SEBI circular. The shares re-lodged for transfer will be processed only in dematerialized form during the window period. Eligible investors may submit their transfer request along with the requisite documents to the Company's (RTA) Registrar & Share Transfer Agents - M/s Cameo Corporate Services Limited Subramanian Building, No.1 Club Road, Chennai 600 022. Tamil Nadu, Phone: 044-44002700; e-mail: https://www.cameoindia.com, website: www.cameoindia.com as requested in stipulated period.

Note: All shareholders are requested to update their e-mail id's with company / RTA/ Depository Participants

for Sambandam Spinning Mills Limited (S. Natarajan)
Place: Salem Date: 22.07.2025 Company Secretary

OM MURUGA ENTERPRISES PRIVATE LIMITED

HIRER FOR: BUILDING CONSTRUCTION MATERIALS
GSTIN: 33AACD00049212
No. 575/2, Madhura Street, Nagpur, Maharashtra, Chennai-600 010.
Phone: 044-2672 2222 / 8754590396
Website: www.ommurugaproperties.com / Email: info@ommurugain

Form no INC-26
[Pursuant to rule 30 of the Companies (Incorporation) Rules, 2014]

Advertisement to be published in the newspaper for change of registered office from the jurisdiction of Registrar of Companies, Coimbatore to jurisdiction of Registrar of Companies, Chennai.

Before the Central Government
(Regional Director, Southern Region, Coimbatore)

In the matter of the Companies Act, 2013, Section 13(4) of Companies Act, 2013 and Rule 30(6) (a) of the Companies (Incorporation) Rules, 2014

AND
In the matter of Om Muruga Enterprises Private Limited having its registered office at S.No.248/2, No. 1, TVR Nagar Opp Ponnuthurai Vinayagar Kovil, Nallur, Coimbatore, Tiruppur, Tamil Nadu, 641604

Petitioner
Notice is hereby given to the General Public that the company proposes to make application to the Central Government under section 12(6) of the Companies Act, 2013 seeking confirmation of alteration of the Registered Office of the Company in terms of the special resolution passed at the Extra ordinary general meeting held on May 14, 2025 to enable the company to change its Registered office from the jurisdiction of "Registrar of Companies, Coimbatore" to the jurisdiction of "Registrar of Companies, Chennai". Any person whose interest is likely to be affected by the proposed change of the registered office of the company may deliver either on the MCA 21 portal (www.mca.gov.in) by filing investor complaint form or cause to be delivered or sent by registered post to his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director at the address: 5th Floor, Shastri Bhavan, 26 Haddows Road, Chennai-600005, Tamil Nadu, within Fourteen days from the date of publication of this notice with a copy of the applicant company at its registered office at the address mentioned below:

S.F.No.248/2, No.1, TVR Nagar Opp Ponnuthurai Vinayagar Kovil, Nallur, Coimbatore, Tiruppur, Tamil Nadu, 641604

For and on behalf of
OM MURUGA ENTERPRISES PRIVATE LIMITED
Shammuganathan Ponnusamy

Date: 22.07.2025
Place: Chennai Director
DIN: 09294911

POCL ENTERPRISES LIMITED

Regd. Office: Willington Crescent, 1st Floor, No. 602, Poyyoths Road, Nanganallur, Chennai - 600 008.
Phone No: 044-4914 5454, Fax No: 044-4914 5455
Email: info@pocl.in, Website: www.pocl.in

Special window for Re-lodgement of transfer request of Physical Shares

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MRSD-Pd/P/ CIR/2025/97, dated July 02, 2025, the Company is pleased to offer one time special window for physical shareholders to submit re-lodgement requests for the transfer of shares. The Special Window is opened from July 07, 2025 to January 06, 2026 and is applicable to cases where original share transfer requests were lodged prior to April 01, 2019 and were returned/unattended or rejected due to deficiencies in documentation, process or any other reason. The shares re-lodged for transfer will be processed only in dematerialized form during this window. Eligible shareholders may submit their transfer requests along with the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent (RTA) - Cameo Corporate Services Limited, Subramanian Building, No. 1, Club House Road, Chennai - 600002, Tamil Nadu, India.

UPDATE KYC AND CONVERT PHYSICAL SHARES INTO DEMAT MODE

The shareholders who are holding shares in physical form are requested to update their KYC and also requested to convert their physical share Certificates in to dematerialized form (electronic form). The shareholders are also requested to claim their unclaimed dividend amounts, otherwise, the same will be forfeited to Education and Protection Fund Authority (EPFA) after expiry of seven years along with the Shares thereon timely.

For POCL Enterprises Limited
Aashish Kumar K Jain
Company Secretary

Place: Chennai
Date: July 21, 2025

PUBLIC NOTICE
My client proposed to purchase all that piece and parcel of the agricultural land about 0.52 Cents in Nanga S.No.516/8, Patta No.49, in S.No.516/4 admeasuring 0.15 Cents and 0.37 Cents, in S.No.516/5 admeasuring 0.27 Cents, in S.No.516/5 admeasuring 0.2 Cents out of 0.75 Cents, in S.No.516/6 admeasuring 0.25 Cents, in S.No.516/18 admeasuring 0.15 Cents, in S.No.516/2 admeasuring 0.08 Cents, S.No.516/8 admeasuring 0.42 Cents in S.No.516/8 admeasuring 0.44 Cents in total 2.46 Acres (99.408 Sq.ft) in actual physical possession of 2.56 Acres (1,11,180 Sq.ft) in Sholinganallur Village, Sholinganallur Taluk, Kancheepuram District within the Sub Registration District of Neelagiri and Registration District of Chennai South. It is hereby informed that, if anyone is having claim or objection for the purchase of the said agriculture lands by my client, the same may be intimated to me within fifteen days of this publication to the undersigned, address: MR.V. SRINIVASA BABU, Advocate, L-Block, 21st Street, Door No. 125/1A, Anna Nagar (East), Chennai - 600 102. If no claim or objection is received from third parties within the stipulated date, my client will proceed to purchase the above mentioned Agriculture lands.

PUBLIC NOTICE
My client proposed to purchase all that piece and parcel of the Panna lands in No. 16, Mosivakkam Village, Thirukalukundram Taluk, Chengalpattu District comprising S.No.91/A1 an extent of 70.5 Cents, S.No.11/1 an extent of 1.1 Cents, S.No.1/5 an extent of 9.9 Cents, S.No.61/A an extent of 10 Cents, S.No.71/B an extent of 1 Acre 28 Cents, S.No.8 an extent of 46 Cents totalling 3 Acre 64.5 Cents, Patta No.811 situated within the Sub Registration District of Thirukalukundram and Registration District of Chengalpattu. It is hereby informed that, if anyone is having claim or objection for the purchase of the said agriculture lands by my client, the same may be intimated to me within fifteen days of this publication to the undersigned, address: MR.V. SRINIVASA BABU, Advocate, L-Block, 21st Street, Door No.125/1A, Anna Nagar (East), Chennai - 600 102. If no claim or objection is received from third parties within the stipulated date, my client will proceed to purchase the above mentioned Agriculture land.

[illegible]

இடம் : சென்னை
 தேதி : ஐந்தாம்